

11/02/2022. Business Standard

CE COMPANY LIMITED
Innen Road, Thiruvananthapuram - 695 034,
, Plot No. C38 & C39, Bandra Kuria

F PROPERTY
& Enforcement Of Security Interest Act, 2002
lement of Security Interest Act, 2002, the Authorized
taken the possession of under mentioned properties
is granted to below mentioned customers (hereinafter
"as is what is", "whatever there is" and "no recourse"
nt in below with further interest and expenses thereon

| Total Outstanding amount (Rs.) | Reserve Price (Rs.) | E.M.D. (Rs.) | AUCTION DATE |
|--------------------------------|---------------------|--------------|--------------|
| 1156683/- as on 27-03-2021 | 10,00,000/- | 1,00,000/- | 15-03-2022 |

ce : 10.00 AM to 03.00 PM, Muthoot Housing
ass Road , Opp. to ICICI bank, Madurai, Tamil

nioned hereunder as also the terms and condition
s on "As is where is" and "As is what is" "whatever
be inspected on the date & time specified above. For
o The Authorized Officers at respective locations, on
a sealed cover along with Demand Draft Payable at
10% of Reserve Price at the above mentioned office
uly filled up or offers not accompanied by the EMD or
fers, and accordingly shall be rejected. The Earnest
attach a copy of the PAN card issued by the Income
Commission Card, Ration Card, Driving license etc.
the auction would be allowed to increase their offer
idder / offer, subject to acceptance of the bid by the
o accept or reject any offer / Tender without assigning
and water taxes or any other dues including Stamp
stration of the Sale Certificate in respect of the said
have to pay 25% of the purchase amount (after
ized Officer in respect of the sale, failing which, the
30 days of conveying the confirmation of the sale to
nd solely at the discretion of the Authorized officer. In
ribed period, the amount deposited shall be forfeited
ll forfeit all claims to the property or to any part of the
he Earnest money shall be returned to unsuccessful
ccessful purchaser in all respects including loss or
the undersigned Authorized Officer. The successful
r is not bound to accept the highest offer or any or all
or all bid(s) without assigning any reasons. In case,
r parties for sale of the property by private treaty, 15)
shall be allowed to participate in the auction/sale
ce for sale, without prior notice, at his discretion. 17)
dered by the above name borrower / co-borrower till
in the prospective bidders shall be returned to them
mortgage are hereby given STATUTORY 30 DAYS
as mentioned above along with upto date interest
ll be sold as per the terms and conditions mentioned
ACULAR newspaper, then in such case the English
thus removing the ambiguity. If the borrower /
pped.

Housing Finance Company Limited

LIMITED

Odisha - 758034

www.tatasteelpp.com

RAL MEETING

nic, an Extra Ordinary General
ong Products Limited ('the
0 a.m. (IST), through Video
act the businesses as set out
ility will be provided through



CARBORUNDUM UNIVERSAL LIMITED



CIN: L29224TN1954PLC000318

Registered Office: 'Parry House', No.43, Moore Street, Chennai - 600 001

Tel: +91-44-30006161 Fax: +91-44-30006149;

Email: investorservices@cumi.murugappa.com Website: www.cumi-murugappa.com

EXTRACT OF CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2021

(Rs. in Lakhs)

| Sl. No | Particulars | Quarter ended | Nine months ended | Quarter ended |
|-----------|---|---------------|-------------------|---------------|
| | | 31.12.2021 | 31.12.2021 | 31.12.2020 |
| Unaudited | | | | |
| 1. | Total income from Operations | 89924 | 245546 | 73357 |
| 2. | Net profit for the period before share of profit of equity accounted investees, exceptional item, non-controlling interests and income tax | 13718 | 36959 | 10943 |
| 3. | Net profit for the period after share of profit of equity accounted investees, exceptional item, non-controlling interests and income tax | 10155 | 27631 | 8765 |
| 4. | Total Comprehensive Income for the period after non-controlling interests [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)] | 9172 | 29189 | 11305 |
| 5. | Equity Share Capital | 1898 | 1898 | 1895 |
| 6. | Reserves excluding revaluation surplus | | 211014 | |
| 7. | Earnings per share (Face value of Re.1/-each) - not annualised - Basic | 5.35 | 14.57 | 4.63 |
| | - Diluted | 5.34 | 14.54 | 4.62 |

Notes:

- The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The Full format of the Quarterly Financial Results are available at the website of the Company: www.cumi-murugappa.com and Stock Exchanges: www.bseindia.com & www.nseindia.com
- The Board of Directors have declared an Interim Dividend of Rs.1.50/- per share (on face value of Re. 1/- each per share).
- The above results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on February 10, 2022 and were subjected to a limited review by the Statutory Auditors of the Company.
- On October 6, 2021, the Company acquired 71.99% of Equity stake in PLUSS Advanced Technologies Private Limited (PLUSS). PLUSS along with its wholly owned subsidiary in Netherlands – M/s. Pluss Advanced Technologies BV that have become subsidiaries of CUMI effective from that date and its results are included within "Others" in the Segment reporting. PLUSS is a specialty materials research and manufacturing company involved in the fields of Phase Change Materials (PCM) for thermal energy storage and specialty polymeric additives for enhancing mechanical and barrier properties.
- Effective February 1, 2022, a new stepdown wholly owned subsidiary of the Company in Germany acquired for a total consideration of upto Euro 8 million all the main assets of Abrasives Wandmacher GmbH & Co. KG (AWUKO) that include land & building, plant & machinery, fixed assets, leased assets, brands & trademarks, patents, technical know-how and other intangible assets.
- The Company through another new wholly owned stepdown subsidiary in Germany entered into a Share Purchase agreement (SPA) for acquiring RHODIUS Schleifwerkzeuge Verwaltungsgesellschaft GmbH (RQS GmbH) and RHODIUS Schleifwerkzeuge GmbH & Co. KG (RQS KG) (together called RHODIUS Abrasives) from M/s. Gebrüder Rhodius GmbH & Co. KG on February 2,2022 at Germany, for an enterprise value of Euro 55 million. The Company is a party to the SPA in its capacity as Purchaser Guarantor for the purchase price payment obligations of the stepdown subsidiary. The completion of the acquisition is subject to meeting the closing conditions as per the terms of the SPA.
- Summary of Key Standalone Unaudited Financial Results is as follows:

(Rs. in Lakhs)

| Particulars | Quarter ended | Nine months ended | Quarter ended |
|------------------------------|---------------|-------------------|---------------|
| | 31.12.2021 | 31.12.2021 | 31.12.2020 |
| Unaudited | | | |
| Total income from Operations | 60184 | 162980 | 49444 |
| Profit before Tax | 8802 | 25463 | 8456 |
| Profit after Tax | 6657 | 19257 | 6574 |
| Total Comprehensive Income | 6742 | 19298 | 7373 |

- The stepdown subsidiary M/s.Foskor Zirconia Pty Limited, South Africa [FZL] earned profit during the current financial period amounting to Rs.822 Lakhs. Out of this Rs.419 Lakhs has been considered in the Group consolidated financials, being share of the Parent. The Board of FZL is monitoring the business performance and will continue to institute suitable measures.
- Exceptional item (net) comprise of Rs.2492 Lakhs towards fair value changes of a Financial instrument availed by a stepdown subsidiary and is net of Profit of Rs.1052 Lakhs on divestment of marginal stake investments in an Associate, to comply with the Minimum Public shareholding requirement under the SEBI(Listing Obligations and Disclosure Requirements) Regulations,2015.
- During the current quarter, the Company has allotted 36,814 equity shares pursuant to exercise of Employee Stock Options.
- Impact of COVID 19 Pandemic
The COVID 19 pandemic is unprecedented and measures to contain it has caused significant disturbances and slowdown of economic activity. The impact on operations caused due to supply chain disruptions and container availability continues.

For Carborundum Universal Limited
M.M. Murugappan
Chairman

Chennai
February 10, 2022

